முடியும்? (குறுக்கீடுகள்) இந்தப் பிரச்சினையில் இப்படியெல்லாம், இத்தனை பேர் சொல்லிருக்கிறீர்கள். ஆகவேதான் சொல்கிறேன். இது மரபு இல்லையென்கிற காரணத்தாலேயும் சொல்கிறேன். (குறுக்கீடுகள்)

திரு. எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் : மரபுதான், சட்டம் இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இந்த அவையை நடத்த அனுமதிக்க வேண்டும். (குறுக்கீடுகள்) உட்காருங்கள் (குறுக்கீடுகள்) எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு இடையூறு செய்கின்ற காரணத்தினால் அவையைவிட்டு வெளியேற வேண்டுமென்று உத்தரவிடுகிறேன். (குறுக்கீடுகள்)

(திரு. எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் அவையைவிட்டு வெளியேறினார்.) (குறுக்கீடுகள்).

மாண்புமிகு பேரவைத் தலைவர்: எதிர்க்கட்சித் துணைத் தலைவர், திரு. டேனியல் ராஜ் அவையில் இடையூறு செய்யாமல் வெளியேற வேண்டுமென்று உத்தரவிடுகிறேன்.

(திரு. டேனியல் ராஜ் அவையிலிருந்து வெளியேறினார்.)

(காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களில் திரு. கே.கே. சின்னப்பன், திரு. கே. செல்வராஜ், திரு. சஞ்சய் ராமசாமி, திரு. ஆர். சிங்காரம், திரு. இரா. அப்பு நடேசன், திருமதி ஜீனத் சர்புதீன், திரு. வே. கண்ணன் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் வெளியேறினர்.)

3. தகவல் கோரல்.

உறுப்பினர்கள் கொடுத்துள்ள அறிவிக்கைகள் குறித்து

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அண்மையில் பெய்த பெருமழை காரணமாக ..... (குறுக்கீடுகள்)

திரு. இளம்வழுதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ... (குறுக்கீடுகள்)

திரு. ஜி. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ... (குறுக்கீடுகள்)

திரு. வே. தம்புசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே ... (குறுக்கீடுகள்)

1994 நவம்பர் 4]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நீங்கள் கொடுத்திருக்கிற அறிவிப்பைப் பற்றி நீங்கள் பொது விவாதத்தில் பேசலாம். அனுமதி மறுத்திருக்கிறேன். *(குறுக்கீடுகள்)*

திரு. ஜி. பழனிசாமி: பொது விவாதத்தில் பேச முடியாது.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இதில் நான் அனுமதிக்க முடியாது. நான் இப்பொழுது அனுமதிக்க முடியாது. *(குறுக்கீடுகள்)* பொது விவாதத்தில் பேசலாம். பொது விவாதத்தில் எல்லா பிரச்சினைகளையும் பேசலாம். *(குறுக்கீடுகள்)* பொது விவாதத்தில் பேசுவதற்கு உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். *(குறுக்கீடுகள்)* நான் அனுமதி மறுத்திருக்கிறேன். *(குறுக்கீடுகள்)*

திரு. சஞ்சய் ராமசாமி: பாயின்ட் ஆப் ஆர்டர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. சஞ்சய் ராமசாமி.

திரு. சஞ்சய் ராமசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, *(குறுக்கீடுகள்)* ** என்ற வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அதை அப்பொழுதே நீக்கிவிட்டேன். *(குறுக்கீடு)* அதை அப்பொழுதே நீக்கிவிட்டேன். *(குறுக்கீடு)* திரு. இளம்வழுதி நீங்கள் உட்கார வேண்டும். *(குறுக்கீடு)*

திரு. வே. தம்புசாமி: நான் பேசி ஆக வேண்டும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நீங்கள் பேசத்தான் வேண்டும். செவ்வாய்க்கிழமை பேசுங்கள். *(குறுக்கீடு)* நீங்கள் பேசலாம், செவ்வாய்க்கிழமை பேசுங்கள். *(குறுக்கீடு)* இப்பொழுது அனுமதிக்க முடியாது. *(குறுக்கீடு)* நான் அனுமதி மறுத்ததை நீங்கள் திரும்பப் பேச முடியாது. *(குறுக்கீடுகள்)*

திரு. ஜி. பழனிசாமி: ** *(குறுக்கீடுகள்)*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உங்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறேன். *(குறுக்கீடுகள்)* எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது. நீங்கள் எழுந்து நின்றீர்கள் என்பது தவிர அவைக்குறிப்பில் எதுவும் ஏறாது. *(குறுக்கீடுகள்)* இது முறையும் அல்ல. *(குறுக்கீடுகள்)* நான் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி இருக்கிறேன். *(குறுக்கீடுகள்)*

**மாண்புமிகு பேரவைத் தலைவரின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றன.

[பேரவைத் தலைவர்] [1994 நவம்பர் 4

பேரவைக்கு ஓர் அறிவிப்பு, தமிழ்நாட்டிலுள்ள *(குறுக்கீடுகள்)* தமிழ்நாட்டிலுள்ள சில பல்கலைக் கழகங்களின் ஆட்சிமன்றப் பேரவைக்கு (Senate), ஆட்சிக் குழு, (Syndicate) மற்றும் நிர்வாகக் குழு, (Board of Management) ஆகியவைகளுக்குச் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென கோரிக்கைகள் பெறப்பட்டன. *(குறுக்கீடுகள்)* திரு. பழனிசாமி உட்காருங்கள். நான் நிற்கும்போது நீங்கள் எழுந்து நிற்கக் கூடாது. *(குறுக்கீடுகள்)* இல்லை, அனுமதிக்க முடியாது. *(குறுக்கீடுகள்)* அனுமதிக்க முடியாது. *(குறுக்கீடுகள்).*

நண்பகல் *12-00*

அதுபற்றி உங்களுக்கு நான் பதில் எழுதி இருக்கிறேன். *(குறுக்கீடுகள்)* உங்கள் பிரச்சினை பின்னால் எடுத்துக்கொள்ளப்படும். *(குறுக்கீடுகள்)* பழனிசாமி, *(குறுக்கீடு)* சபையை நடத்தவிடமாட்டோம் என்று சொல்கிற பழனிசாமி அவையில் இருக்க அனுமதிக்க முடியாது. அவர் அவையை விட்டு வெளியேற வேண்டும். *(குறுக்கீடு)* பழனிசாமி அவையை விட்டு வெளியேற வேண்டும். *(குறுக்கீடு)* அவையை நடத்தவிடமாட்டோம் என்று சொல்கிற ஒருவர் அவையில் இருக்க அனுமதிக்க முடியாது. திரு. பழனிசாமியை அவையிலிருந்து அப்புறப்படுத்த மார்ஷலுக்கு உத்தரவிடுகிறேன். *(குறுக்கீடுகள்)* அவர்கள் பேசுகிற எதுவும் அவைக் குறிப்பில் ஏறாது. *(குறுக்கீடுகள்)* திரு. தம்புசாமி நீங்கள் பேசுகிற எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது. *(குறுக்கீடுகள்)* அவைக்குறிப்பில் ஏறாது. திரு. தம்புசாமியை அவையை விட்டு வெளியேற உத்தரவிடுகிறேன். *(குறுக்கீடுகள்)* திரு. பழனிசாமி பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது. *(கூச்சல்-குழப்பம்)* திரு. பழனிசாமி, அநாகரிகமாக நடந்துகொள்வது முறையல்ல.

(திரு. ஜி. பழனிசாமி, திரு. வே. தம்புசாமி பேரவைக் காவலர்களால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்)

(கூச்சல், குழப்பம்) திரு. ஜி. பழனிசாமி நடந்துகொண்ட முறை காட்டுமிராண்டித்தனமானது என்று அனைத்து உறுப்பினர்களும் கண்டிக்கவேண்டும். *(குறுக்கீடுகள்)* நான் அனுமதிக்கவில்லை. *(குறுக்கீடுகள்)* தமிழ்நாட்டில் உள்ள சில பல்கலைக் கழகங்களின் ஆட்சிமன்றப் பேரவை-செனட் *(குறுக்கீடுகள்)* திரு. பரிதி இளம்வழுதி நான் அனுமதிக்கவில்லை. *(குறுக்கீடுகள்)* நான் அனுமதிக்காதபோது நீங்கள் பேச முடியாது. *(குறுக்கீடுகள்)* நான் அனுமதிக்கவில்லை. என்னுடைய அறையில் வந்து கேட்கலாம். *(குறுக்கீடுகள்)* இது எதுவும்

1994 நவம்பர் 4] [பேரவைத் தலைவர்]

அவைக்குறிப்பில் ஏறாது. (குறுக்கீடு) திரு. பரிதி இளம்வழுதி உட்காருகிறீர்களா ? அல்லது வெளியேறுகிறீர்களா? (குறுக்கீடு) பரிதி இளம் வழுதியை அப்புறப்படுத்த மார்ஷலுக்கு உத்தரவிடுகிறேன். (குறுக்கீடு) பரிதி இளம்வழுதியை அப்புறப்படுத்த உத்தரவிடுகிறேன். (குறுக்கீடு) பரிதி இளம்வழுதியை அப்புறப்படுத்த உத்தரவிடுகிறேன். (குறுக்கீடுகள்) பரிதி இளம்வழுதி காவலர்களோடு மோதுவது சரியில்லை. அவர்கள் அப்புறப்படுத்த வந்தால் அவர்களோடு போகவேண்டியதுதான். பரிதி இளம்வழுதி தகராறு செய்யக்கூடாது.

(திரு. இளம்வழுதி பேரவைக் காவலர்களால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்)

திரு. திருநாவுக்கரசு, உங்களுக்கும் சொல்கிறேன், உங்கள் அறிவிப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. (குறுக்கீடு) உங்களுடைய அறிவிப்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை (குறுக்கீடு), திரு. திருநாவுக்கரசு வெளியேறவேண்டும். (குறுக்கீடு) திரு. திருநாவுக்கரசு வெளியேறவேண்டும். (குறுக்கீடு) அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அனுமதி மறுத்து இருக்கிறேன். அனுமதி மறுத்த பிரச்சினையை இங்கே பேச முடியாது. (குறுக்கீடு) மார்ஷல் திரு. திருநாவுக்கரசை வெளியேற்றவும்.

(திரு. எஸ். திருநாவுக்கரசு பேரவைக் காவலர்களால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.)

4. அறிவிப்பு

பல்கலைக்கழகங்களின் ஆட்சிமன்றப் பேரவை, ஆட்சிக்குழு மற்றும் நிர்வாகக் குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்தல்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: தமிழ்நாட்டில் உள்ள சில பல்கலைக் கழகங்களின் ஆட்சிமன்றப் பேரவை (செனட்), ஆட்சி குழு (சிண்டிகேட்) மற்றும் நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக ஆட்சிக்குழு (சிண்டிகேட்)விற்கு ஒரு உறுப்பினர், தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவைக்கு இரண்டு உறுப்பினர்கள்,

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவைக்கு 4 உறுப்பினர்கள், திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றப் பேரவைக்கு 2 உறுப்பினர்கள், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆட்சிமன்றப் பேரவைக்கு 2 உறுப்பினர்கள் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவிற்கு அதாவது 'போர்ட் ஆப் மேனேஜ்மென்ட்'க்கு ஒரு உறுப்பினர் ஆகியோரை சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் தங்களிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளாகும். தேர்ந்தெடுக்கப் படவிரும்பும் உறுப்பினர்கள் தங்களின் நியமனத்தாள்களை 7-11-1994 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் பேரவைச் செயலாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும். நியமனத்தாள்கள் வேண்டுவோர் பேரவைச் செயலாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். நியமனத்தாள்கள் 8-11-1994 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விலகிக்கொள்ள விரும்புகிற வேட்பாளர்கள் 9-11-1994 புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் விலகிக்கொள்ளலாம். நியமனம் செய்யப்படவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை வெற்றிடங்களின் எண்ணிக்கைக்கு மேற்படுமானால் தேர்தல் நடத்தும் தேதி பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

பிற்பகல் 12-05

3. தகவல் கோரல்--தொடர்ச்சி

உறுப்பினர்கள் கொடுத்துள்ள அறிவிக்கைகள் குறித்து--தொடர்ச்சி

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே சில உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல் சில கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பிலே ....

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நான் அப்போதே சொல்லியிருக்கிறேன். அவைகள் அவைக் குறிப்பில் இருக்காது. இதுபற்றி பத்திரிகைகளும் வெளியிடமாட்டார்கள். அவைக் குறிப்பிலே இல்லாத எந்த ஒரு பிரச்சினையையும் பத்திரிகைகள் வெளியிடமாட்டார்கள்.

1994 நவம்பர் 4]

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவர்கள் முன் அனுமதி இல்லாமல் பேசிய காரணத்தால் நீங்கள் இங்கே அனுமதிக்கவில்லை. அரசாங்கத்திடம் அனைவற்றுக்கும் தெளிவான பதில் இருக்கிறது. அதை உரிய நேரத்தில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறோம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை. நான் அவைக் குறிப்பிலிருந்து நீக்கியிருக்கிறபோது அதைப்பற்றி நீங்கள் பொருட்படுத்த வேண்டியதே இல்லை.

5. அறிக்கைகள் அளித்தல்

பொதுநிறுவனங்கள் குழு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அறிக்கைகள் அளித்தல். பொது நிறுவனங்கள் குழுவின் அறிக்கைகளை அளித்தல். திரு. இராம. இராமநாதன், பொது நிறுவனங்களின் குழுவின் தலைவர்.

திரு. இராம. இராமநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சிறப்புமிக்க இந்த தமிழக சட்டமன்றப் பேரவையில் பொது நிறுவனங்கள் குழுவின் தலைவராக அறிக்கைகளை அளித்திட எனக்கு நல் வாய்ப்பு அளித்தட்ட தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எங்களுடைய இதய தெய்வம் மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவி அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். 1994-95-ஆம் ஆண்டுக்கான பொது நிறுவனங்கள் குழுவின் சார்பாக கீழ்க்காணும் இரண்டு அறிக்கைகளை பேரவைக்கு அளிக்கிறேன் :

(1) இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவரின் 1985-86-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் (வணிகம்) கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை தொடர்பான பத்திகள் மீது பொது நிறுவனங்கள் குழு 1992-93-ஆம் ஆண்டு அளித்த 91-ஆவது அறிக்கையில் கண்டுள்ள பரிந்துரைகளின் மீது இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிய குழுவின் 220-ஆவது அறிக்கை.